



ශ්‍රී ලංකා සංවර්ධන පරිපාලන ආයතනය
இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகம்
SRI LANKA INSTITUTE OF DEVELOPMENT ADMINISTRATION



இலங்கை கணக்காளர் சேவை உத்தியோகத்தர்களுக்கான
இரண்டாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை 2020(I)

காலம் 03
மணித்தியாலங்கள்

பொது நிதி முகாமை (19)

විභාග අංකය
Index No / சுட்டெண்

• **எல்லா வினாக்களுக்கும் விடை தருக .**

- (அ) அரசு நிதி முகாமைத்துவத்தில் பாராளுமன்றத்தின் வகிபாகத்தினை விளக்குக (10 புள்ளிகள்)

(ஆ) அரசு வருடாந்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடு தயாரித்து நிறைவேற்றும் செயல்முறையை விளக்குக. (10 புள்ளிகள்)
- (அ) சிறந்த அரசு நிதி முகாமைத்துவத்துவம் தொடர்பாக கணக்காளர் ஒருவரின் வகிபாகத்தினை விளக்குக. (10 புள்ளிகள்)

(ஆ) அரசு நிதி முகாமைத்துவத்தில் உள்ளகக் கணக்காய்வாளரின் வகிபாகம் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி விளக்குக. (10 புள்ளிகள்)
- (அ) அரசு வரவு செலவுத் திட்டத்தை பாதிக்காத வகையில் அரசு தொழில்முயற்சி மறுசீரமைப்பு எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பதை விளக்குக. (10 புள்ளிகள்)

(ஆ) அரசு வருவாயை சிறந்த முறையில் அதிகரிக்க சாத்தியமான ஆலோசனைகளைப் பற்றி கலந்துரையாடுக. (10 புள்ளிகள்)
- (அ) அரசு நிதி முகாமைத்துவத்தில் "விலை சார் பெறுமதி (Value for Money)" என்ற கருத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை விளக்குங்கள் (10 புள்ளிகள்)

(ஆ) செயற்றிட்ட மதிப்பீட்டிற்குப் பயன்படுத்தக்கூடிய மூன்று (03) வழிமுறைகளை விளக்குக. (10 புள்ளிகள்)

5. பின்வரும் விடயங்கள் பற்றி சுருக்கமாக விளக்குக.

- I. வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டை மீறி செலவு செய்தல்
- II. வீரமன் நடைமுறை
- III. செயல்திறன் அடிப்படையிலான வரவு செலவுத்திட்டம்
- IV. 2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க நிதி முகாமைத்துவ (பொறுப்புச்) சட்டம் (Fiscal Management (Responsibility) Act No.03 of 2003)

(5x4 = 20 புள்ளிகள்)
